



மே 21 சூறாவளி காரணமாக தூய்மை செய்யும் பணி பற்றிய சமீபத்திய தகவல்

ப்ராம்ப்ட்டன் நகரில் மரங்களை அகற்றுதல், மாற்றி வைத்தல் மற்றும் குப்பை கூளங்களைச் சேகரித்தல்

ப்ராம்ப்ட்டன், ON (மே 25, 2022) – மே 21 அன்று ஏற்பட்ட புயலைத் தொடர்ந்து நகரம் முழுவதும் தூய்மைப்படுத்துதல் மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்கின்றன.

நகர நிர்வாகத்திற்குச் சொந்தமான மரங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் தற்போது பணியாளர்கள் சென்று அந்தப் பகுதியைப் பாதுகாப்பானதாக மாற்றி வருகின்றனர்.

உடனடி அபாயங்கள் கவனிக்கப்பட்டு வருவதால், அடுத்த சில வாரங்களுக்கு மரங்களடர்ந்த சாலைகள், பூங்காக்கள் மற்றும் திறந்தவெளிகளில் குப்பை கூளங்கள் இருக்கலாம்.

மரங்களை அகற்றுதல் அல்லது அவற்றுக்கு சேதம்

நகர நிர்வாகத்திற்கு சொந்தமான மரங்கள்

ப்ராம்ப்ட்டன் நகரம் மரங்களின் பராமரிப்பை மேற்கொள்கிறது, இதில் நகரத்திற்குச் சொந்தமான சொத்துக்களில் இருக்கும் பூங்காக்கள் மற்றும் வீடுகளுக்கு முன்னால் உள்ள மரங்கள் அடர்ந்த சாலைகள் போன்றவற்றில் வீழ்ந்து கிடக்கும் மரங்களை வெட்டுதல் அல்லது அகற்றுதல் அடங்கும்.

நகரத்திற்கு சொந்தமான மரங்களை அகற்றவோ அல்லது சேதப்படுத்தவோ குடியிருப்பாளர்களுக்கு அதிகாரம் இல்லை.

வீழ்ந்து கிடக்கும் மரங்களை அகற்றுவதற்கான கோரிக்கைகளை முதலில் ஆய்வு செய்யப்படுகின்றன:

- கோரிக்கை வைத்ததிலிருந்து சுமார் 90 நாட்களுக்குள் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன
- வனத்துறை ஊழியர்கள், ஆய்வு முடிந்துவிட்டதாக தெரிவிக்க, ஒரு அறிவிப்பினை கதவுகளில் தொங்க விடுவார்கள்



- ஆய்வுக்குப் பிறகு தேவையான பணிகள் அட்டவணைப்படுத்தப்படும்

அனுமதியின்றி மரங்களை அகற்றுதல் அல்லது சேதப்படுத்துதல் பற்றிய புகார்கள், பூங்காக்கள் மற்றும் வனவியல் மற்றும் சட்ட அமலாக்கத் துறையினரால் புலன் விசாரணை செய்யப்படுகின்றன.

நகரில் வீழ்ந்த மரக்கிளைகள், மரங்கள் அல்லது குப்பை கூளங்கள் பற்றி புகாரளிக்க, www.311brampton.ca, என்ற இணையதளத்திலோ, 311 மொபைல் செயலி மூலமாகவோ அல்லது 311 என்ற எண்ணை அழைப்பதன் மூலமாகவோ உங்கள் புகாரை சமர்ப்பிக்கவும்.

தனியார் மரங்களை அகற்றுதல்

ஒரு சொத்துக்கு உரிமையாளராக இருந்தபடி உங்கள் சொத்தில் உள்ள உங்களுக்குச் சொந்தமான மரங்களை அகற்றலாம், ஆனால் மரங்களுக்கான [பாதுகாப்பு உபசட்டப்படி](#) அவற்றை அகற்றுவதற்கான அனுமதி தேவைப்படலாம்.

அனுமதி தேவைப்படாத சில எடுத்துக்காட்டுகள்:

- குடியிருக்கும் வீட்டில் இருந்து 2 மீட்டர் தூரத்தில் மரம் அமைந்திருந்தால்
- தரையிலிருந்து 1.37 மீட்டர் உயரத்தில் மரத்தின் தண்டுப்பகுதியை அளக்கும்போது அதன் சுற்றளவு 30 சென்டிமீட்டருக்குள் இருந்தால்
- மரத்திற்கு காயம் ஏற்பட்டு அவசரகால பணி செய்ய வேண்டியிருந்தால்

புதிய/மாற்றிக்கொடுக்கின்ற மரங்களுக்காக வேண்டுகோள் விடுத்தல்

நகரத்திற்குச் சொந்தமான சொத்துக்களாகிய பூங்காக்கள் மற்றும் புலிவார்டுகள் போன்ற இடங்களில் வீடுகளுக்கு எதிரே உள்ள மரங்களை மாற்றுவது உட்பட மரங்களை பராமரிப்பதை ப்ரம்ப்ட்டன் நகர நிர்வாகம், மேற்கொள்கிறது.

நகரத்திற்குச் சொந்தமான மரங்களில் கத்தரித்தல் உள்ளிட்ட எந்தப் பணிகளையும் மேற்கொள்ள பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதில்லை

குடியிருப்பாளர்கள் மரங்கள் தொடர்பான கோரிக்கையை சமர்ப்பிக்கும் போது, பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்:



- கோரிக்கை வைத்ததிலிருந்து சுமார் 90 நாட்களுக்குள் மரங்கள் பற்றிய ஒரு ஆய்வு நடத்தப்படும்
- ஆய்வாளர் உங்கள் வீட்டு வாசலில் ஒரு "அறிவிப்பினை தொங்க வைத்துவிடுவதன்" மூலம், ஆய்வு முடிந்தது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பார்.
- தேவையான வேலைகளை மேற்கொள்ள திட்டமிடப்படும்
- எதிர்காலத்தில் மரம் நடும் தோராயமான இடத்தைக் குறிக்க வனத்துறை ஊழியர்கள் வர்ணம் பூசப்பட்ட அடையாளத்தை தடுப்புக் கல் மீது வைக்கலாம்.
- புதிய மரம் நடுவதற்கான கோரிக்கைகள் எதிர்வரும் காலண்டர் ஆண்டில் திட்டமிடப்பட்டு ஜூன்-டிசம்பர் இடையே செய்யப்படும்; இது வானிலை அனுமதிப்பதன் பேரில் செய்யப்படும்
- மரங்களைத் தேர்வு செய்வது என்பது, ஒரு பகுதிக்கு எது மிகவும் பொருத்தமானது என்பதன் அடிப்படையில் சான்றளிக்கப்பட்ட மரங்களைப் பராமரிப்பவர்களால் தீர்மானிக்கப்படுகிறது

புதிய/மாற்றிக்கொடுக்கின்ற மரங்களுக்காக வேண்டுகோள் விடுக்க www.311brampton.ca, எனும் வலைப்பக்கம் அல்லது 311 மொபைல் செயலி அல்லது 311 ஐ அழைத்தல் ஆகியவற்றின் மூலம் செய்யலாம்.

பீல் பிராந்திய நிர்வகத்தினால் முற்றக் கழிவு சேகரிப்பு

குடியிருப்பு பகுதி கொட்டகை கழிவுகள், மரங்களை கத்தரித்த பாகங்கள் மற்றும் ஒடிந்த கிளைகள் உள்பட்டவற்றை பீல் பிராந்திய நிர்வாகம் சேகரிக்கிறது.

குடியிருப்பு பகுதி கொட்டகை கழிவுகளை அப்புறப்படுத்தும்போது பின் வரும் விதிகளை மனதில் இருத்தவும்:

- வீட்டுக்கு வெளியிலான கழிவு கொள்கலன்கள் பெயரட்டை இடப்பட்டதாகவும், திறந்ததாகவும், திடமானதாகவும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்க வேண்டும். வண்டிகள் மூலமாக உங்களிடம் சேகரிக்க வந்தால், உங்களின் பழைய நீலம் அல்லது சாம்பல் நிறப் பெட்டிகளையே உங்கள் முற்றத்தின் கழிவுகளுக்குப் பயன்படுத்தலாம்.



- 1.2 மீ (4 அடி) நீளமும் 76 செமீ (30 அங்குலம்) அகலமும் கொண்ட மூட்டைகளில் பாதுகாப்பாகக் கட்டவும். மூட்டைகள் 20 கிலோ (44 பவுண்டுகள்) வுக்கு மேல் எடை இருக்கக்கூடாது. கட்டுகள் மற்றும் துண்டு மரங்கள் 10 செமீ (4 அங்குலம்) அல்லது அதற்கும் குறைவான விட்டம் கொண்டதாக இருக்க வேண்டும். இவை சாலையோரத் தடுப்புகளில் இருந்து செகரித்துக்கொள்ளும்படியாக வைக்க வேண்டும்
- பழுப்பு நிற கிராஃப்ட் பேப்பர் பைகள் மட்டுமே சேகரிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக் பைகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
- கழிவுகளால் நிரப்பப்பட்ட பை அல்லது கொள்கலன் ஆகியவை, சேகரிக்கப்படுவதற்கு ஏதுவாக 20 கிலோ (44 பவுண்டுகள்) க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
- உங்கள் முற்றத்தில் உள்ள கழிவுகளுக்கும் உங்களிடம் வரவிருக்கும் கழிவு வண்டிகளுக்கும் இடையில் குறைந்தது 1 மீ (3 அடி) இடைவெளியை விட்டு வையுங்கள்.

இந்த வழிகாட்டுதல்களுக்குள் பொருந்தாத குடியிருப்பு முற்றங்களின் கழிவுகள், ஆண்டு முழுவதும், அனைத்து [பீல் சமுதாய மறுசுழற்சி மையங்களிலும் \(CRCs\)](#) கட்டணம் செலுத்தும் முறையில் ஏற்றுக்கொள்ளப்படும்.

கழிவுகளைச் சேகரித்தல் பற்றிய மேலும் விபரங்களுக்கு, [பீல் பிராந்திய வலைத்தளத்தை](#) [வலைத்தளத்தை இங்கே](#) காணவும்.

-30-

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்
multiculturalmedia@brampton.ca